

Aum Harry

கணக்கியு

சொத்து விற்பனை

K. SRI BCom (Hons)

வெளியீடு

ஸ்ரீசுரந் உயர் கல்விச் சேவை

50/2, சென் அந்தோனிஸ் வீதி,

நர்கொழும்பு.



v 1) ராஜ்ஜனது வியாபாரத்திற்கு 01-01-1997 ல் 1,00,000/= ம் 50,000/= ம் பெறுமானம் கொண்ட இரண்டு வாகனங்கள் இருந்தன. அவற்றிற்கு அந்த திகதியில் உள்ள பெறுமானத் தேய்வு ஒதுக்கும் முறையே 40,000/= ம் 10,000/= ம் ஆகும். இவ் வாகனங்களில் 50,000/=பெறுமானம் கொண்டவாகனம் 01-10-1997 ல் 45,000/= க்கு விற்பனை செய்யப்பட்டது. நிறுவனம் வாகனங்களுக்கு 10% தேய்மானம் ஏற்பாடு செய்வது வழக்கம் 31-12-1997 ல் முடிவடைந்த ஆண்டுக்குரிய பின்வரும் கணக்குகளைத் தயாரிக்குக.

(01) வாகனக் கணக்கு

(02) வாகன பெறுமான தேய்வு ஏற்பாட்டுக் கணக்கு

(03) வாகன விற்பனைக் கணக்கு

2) ராகவனது வியாபாரத்திற்கு 01-01-1997 ல் 1,25,000/=ம் 75,000/= ம் பெறுமானம் கொண்ட 2, வாகனங்கள் இருந்தன அவற்றிற்கு அத் திகதியில் உள்ள பெறுமானத் தேய்வு ஒதுக்கம் முறையே 50,000/= வும் 25,000/= ம் ஆகும். இவ் வாகனங்களில் 75,000/= பெறுமானம் கொண்ட வாகனம் 01-07-1997 ல் 65,000/= க்கு விற்கப்பட்டது. நிறுவனம் வாகனங்களுக்கு கொள்விலையில் 10% தேய்மானம் ஏற்பாடு செய்வது வழக்கம் 31-12-1997 ல் முடிவடைந்த ஆண்டுக்குரிய பின்வரும் கணக்குகளைத் தயாரிக்க.

(01) வாகனக் கணக்க

(02) வாகனப் பெறுமான தேய்வு ஏற்பாட்டுக் கணக்கு

(03) வாகன விற்பனைக் கணக்க

3) சுதன் என்பவரது வியாபார ஸ்தாபனத்திற்கு 01-01-1997 ல் 80,000/= ம் 70,000/= ம் பெறுமானம் கொண்ட 2 வாகனங்கள் இருந்தன. அவற்றிற்கு அத்தேதியிலுள்ளபெறுமானத்தேய்வு ஏற்பாடு முறையே 60,000/=, 20,000/= ஆகும். இவ் வாகனங்களின் 70,000/= பெறுமானம் கொண்ட வாகனம் 01-10-1997 ல் 65,000/= விற்கப்பட்டது. நிறுவனம் வாகனங்களுக்கு கொள்விலையில் 10% தேய்விடுவது வழக்கம்

(01) வாகனக் கணக்கு

(02) வாகனத் தேய்வு ஏற்பாட்டுக் கணக்கு

(03) வாகனவிற்பனைக் கணக்கு



- 4) சங்கரது வியாபார ஸ்தாபனத்திற்கு 01-01-1997 ல் 1,00,000/= ம் 50,000/= ம் பெறுமானம் கொண்ட இரண்டு வாகனம் உள்ளன அவற்றிற்கு அத்திகதியில் பெறுமானத் தேய்வு ஏற்பாடு முறையே 40,000/= ம் 30,000/= ஆகும். இவ் வாகனங்களில் 1,00,000/= பெறுமதியான வாகனம் 01-04-1997 ல் 40,000/= க்கு விற்கப்பட்டது. மேலும் புதிய வாகனம் ஒன்று 01-10-1997 ல் 2,00,000/= க்கு கொள்வனவு செய்யப்பட்டது. நிறுவனங்கள் வாகனத்திற்கு கொள்விலையில் 10% தேய்விடுவது வழக்கம். 31-12-1997 ல் முடிவடைந்த ஆண்டுக்குரிய பேரேட்டுக் கணக்குகளைத் தயாரிக்குக.
- 5) றஜந்தனது வியாபார ஸ்தாபனத்திற்கு 01-01-1997 ல் 2,00,000/=ம் 1,00,000/=ம் பெறுமானம் கொண்ட இரண்டு வாகனங்கள் இருந்தன. அவற்றிற்கு அத்திகதியிலுள்ள பெறுமானத் தேய்வு ஏற்பாடு முறையே 50,000/= ம் 25,000/= ம் ஆகும். இவ் வாகனங்களில் 1,00,000/=ம் பெறுமானம் கொண்ட வாகனம் 01-07-1997 ல் 25,000/= ந்கு விற்கப்பட்டது. மேலும் புதிய வாகனம் ஒன்று 01-10-1997இல் 1,50,000/= வாங்கப்பட்டது. நிறுவனம் வாகனங்களுக்கு கொள்விலையில் 5% தேய்மானம் இடப்படுவது வழக்கம் 31-12-1997 ல் முடிவடைந்த ஆண்டுக்குரிய பேரேட்டுக் கணக்குகளைத் தயாரிக்குக.
- 6) ரமணனது வியாபார ஸ்தாபனத்திற்கு 01-01-1997 ல் 1,25,000/= 75,000/= பெறுமானம் கொண்ட இரண்டு வாகனங்கள் இருந்தன. அவற்றிற்கு பெறுமானத்தேய்வு ஏற்பாடு 25,000/= ம் 15,000/= ம் ஆகும். இவ் வாகனங்களில் 75,000/= பெறுமானம் கொண்ட வாகனம் 01-07-1997ல் 60,000/= விற்கப்பட்டது. அதே திகதியில் நிறுவனம் வாகனம் ஒன்று 1,00,000 வாங்கியது. நிறுவனம் வாகனங்களுக்கு கொள்விலையில் 10% தேய்வு இடுவது வழக்கம் 31-12-1997 ல் முடிவடைந்த ஆண்டிற்குரிய பேரேட்டுக்கணக்குகளைத் தயாரிக்க.
- 7) றஜந்தன் என்பவர் வியாபார நிறுவனத்திற்கு 01-01-1997 ல் 1,00,000/=, 50,000/= பெறுமானம் கொண்ட இரண்டு வாகனங்கள் இருந்தன. பெறுமானத் தேய்வு ஏற்பாடு முறையே 30,000/= ம் 20,000/= ம் ஆகும். இவ் வாகனங்களில் 100,000/= பெறுமானம் கொண்ட வாகனம் 31-3-97 ல் 75 000/= விற்கப்பட்டது. மேலும் புதியவாகனம் ஒன்று அதே திகதியில் 60,000/= கொள்வனவு செய்யப்பட்டது. நிறுவனம் வாகனங்களுக்கு ஒழுங்கு பாகு மீதி முறையில் 10% தேய்விடுவது வழக்கம் 31-12-97 ல் முடிவடைந்த ஆண்டிற்குரிய பேரேட்டுக் கணக்குகளைத் தயாரிக்குக.



8) றுக்சினி என்பவரது வியாபார நிறுவனத்திற்கு 1-1-97 ல் 200,000/= 100,000/= ம் பெறுமானம் கொண்ட இரண்டு வாகனங்கள் இருந்தன. அவற்றிற்கு அத்திகதியில் உள்ள பெறுமானத் தேய்வு ஏற்பாடு முறையே 60,000/= ம் 40,000/= ம் ஆகும். இவ் வாகனங்களில் 100,000/= பெறுமானம் கொண்ட வாகனம் 30-9-97 ல் 45,000/= விற்கப்பட்டது. மேலும் புதிய வாகனம் ஒன்று 30-9-97 ல் 200,000/= வாங்கப்பட்டது. நிறுவனம் வாகனங்களுக்கு குறைந்த செல்லும் மீதி முறையில் 10% தேய்மானம் இடப்படுவது வழக்கம் 31-12-1997 ல் முடிவடைந்த ஆண்டுக்குரிய பேரேட்டுக் கணக்குகளைத் தயாரிக்குக.

9) கஜீவன் என்பவரது வியாபார நிறுவனத்திற்கு 1-1-97 1,50,000/= 100,000/= பெறுமானங்கள் கொண்ட இரு வாகனங்கள் இருந்தன. அவற்றிற்கு அத்திகதியில் உள்ள பெறுமானத் தேய்வு ஏற்பாடு முறையே 40,000/=, 30,000/= ஆகும். இவ் வாகனங்களில் 1,00,000/= பெறுமானம் கொண்ட வாகனம் 1-10-97 ல் 80,000/= விற்கப்பட்டது. விற்றுவந்த தொகையினைக் கொண்டு அதே தினம் புதிய வாகனம் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டது. நிறுவனங்கள் வாகனங்களுக்கு குன்றும் நிலுவை முறையில் 5% தேய்வு இடுவது வழக்கம். 31-12-97 ல் முடிவடைந்த ஆண்டுக்குரிய பேரேட்டுக் கணக்குகளைத் தயாரிக்குக.

10) சுரேன் என்பவர் 1-1-95 ஒரு வணிகம் ஒன்றை ஆரம்பித்தார். அன்று அவர் ஒவ்வொன்றும் 10,000/= படி 4 பொறிகளைக் கொள்வனவு செய்தார். பொறி ஒன்றின் நிறுவதல் செலவு 2,000/= ஆகும். இப் பொறிகளில் ஒன்று 1-10-96 ல் 10,000/= விற்கப்பட்டது. மேலும் ஒரு பொறி 1-4-97 ல் 8,000/= விற்கப்பட்டது. நிறுவனம்பொறிகளுக்கு 10% தேய்மானம் ஏற்பாடு செய்வது வழக்கம் 31-12-95, 96, 97 ஆகிய ஆண்டுக்குரிய

(01) பொறி கணக்கு

(02) பொறி விற்பனைக் கணக்கு

(03) பொறி பெறுமானத் தேய்வு ஏற்பாட்டுக் கணக்குகளைத் தயாரிக்குக.

11) ஜெயந்தன் என்பவர் 1-1-95 ஒரு சில்லறை வணிகம் ஒன்றை ஆரம்பித்தார் அன்று அவர் ஒவ்வொன்றும் 5000/= படி ஐந்து இயந்திரங்களை கொள்வனவு செய்திருந்தார். இயந்திரத்தின் மொத்த நிறுவதல் செலவு 5000/= ஆகும். இயந்திரத்தில் ஒன்று 30-09-96 ல் 5000/= ர்கு விற்கப்பட்டது. வேறு இயந்திரம் ஒன்று 31-03-97 ல் 2000/= க்கு விற்கப்பட்டது.



நிறுவனம் பொறிகளுக்கு கொள்விலையில் 10% தேய்விடுவது வழக்கம்.  
தயாரிக்குக:-

- (i) இயந்திரக் கணக்கு
- (ii) இயந்திர விற்பனைக் கணக்கு
- (iii) இயந்திர தேய்மான ஏற்பாட்டுக் கணக்கு

12) 1994 ஜனவரி 1ம் திகதி ஒரு கம்பனி 300,000/= பொறி ஒன்றை கொள்வனவு செய்தது. அப்பொறியினது நிறுவதல் செலவு 50,000/= ஆகும். அதனை தொடர்ந்து வந்த மூன்று ஆண்டுகளில் அப்பொறி தொடர்பாக நடைபெற்ற கொடுக்கல் வாங்கல்கள்

கொள்வனவுகள்:- பொறி இல. 02/95/4/1 200,000 —

பொறி இல 03/96/6/30 ல் 300,000

விற்பனைகள்:- பொறி இல 02/97/03/31 ல் 150,000

ஒவ்வொன்றும் டிசம்பர் 31ல் நிறுவனம் பொறிகளுக்கு நேர் கோட்டு முறையில் 10% தேய்விடுவது வழக்கம்.

94-97 வரை உள்ள காலப்பகுதிக்கு பின்வரும் கணக்குகளைத் தயாரிக்குக.

- (i) பொறி கணக்கு
- (ii) பொறி தேய்மான ஏற்பாட்டுக் கணக்கு
- (iii) பொறி விற்பனைக் கணக்கு
- (iv) பொறி தேய்மானக் கணக்கு

13)

31-12-97 ல் பரிட்சை மீதி

விபரம்	வரவு	செலவு
வாகனம்(கொள்விலை)	100,000	
வாகனம் பெறுமானத்தேய்வு ஏற்பாடு		40,000

1-4-93 ல் 20,000/= ந்கு வாங்கப்பட்ட வாகனம் ஒன்று 30-06-97 ல் 15,000/= ந்கு விற்கப்பட்டது. பெறுமானத்தேய்வு நிலையான தவணை கட்டளை முறையில் 10% ஆகும்.

தயாரிக்குக:-

- (i) வாகனக் கணக்கு
- (ii) வாகன விற்பனைக் கணக்கு
- (iii) வாகன பெறுமானத் தேய்வுக் கணக்கு



14)

31-12-97 ல் பரீட்சை மீதி

விபரம்	வரவு	செலவு
வாகனம்	150,000	
வாகனம் பெ. தே. ஏற்பாடு		60,000

1-4-94 200,000/= ந்கு வாங்கப்பட்ட வாகனம் 1-10-97 ல் 180,000/= ந்கு விற்பனை செய்யப்பட்டது. பெறுமானத்தேய்வு நேர்கோட்டு முறையில் 10% ஆகும்.

தயாரிக்குக:-

- (i) வாகனக் கணக்கு
- (ii) வாகன விற்பனைக் கணக்கு
- (iii) பெ. தே. ஏற்பாட்டுக் கணக்கு
- (iv) பெ.தே. கணக்கு

15)

31-12-97 ல் பரீட்சை மீதி

விபரம்	வரவு	செலவு
வாகனம்	100,000	
வாகனம் பெ. தே. ஏற்பாடு		50,000

1-7-94 ல் 10,000/= ந்கு வாங்கப்பட்ட வாகனம் ஒன்று 1-4-97 ல் 6000/= ந்கு விற்கப்பட்டது பெறுமானத் தேய்வு 5% ஆகும்.

தயாரிக்குக:-

- (i) வாகனக் கணக்கு
- (ii) வாகன விற்பனைக் கணக்கு
- (iii) வாகன பெ. தே. கணக்கு
- (iv) வாகன பெ. தே. ஏற்பாட்டுக் கணக்கு

16)

31-12-97 ல் பரீட்சை மீதி

விபரம்	வரவு	செலவு
இயந்திரம்	300,000	
இயந்திரம் பெ. தே. ஏற்பாடு		100,000

1-7-94 ல் 40,000/= ற்கு வாங்கப்பட்ட இயந்திரம் ஒன்று 1-10-97 ல் 30000/= ற்கு விற்கப்பட்டது. பெ. தே. 10% ஆகும்.

தயாரிக்குக:-

- (i) இயந்திர கணக்கு
- (ii) இயந்திர விற்பனைக் கணக்க
- (iii) இயந்திர பெ. தே. கணக்கு
- (iv) இயந்திர பெ. தே. ஏற்பாட்டுக் கணக்கு

17)

30-06-97 ல் பரிட்சை மீதி

விபரம்	வரவு	செலவு
வாகனம்	120,000	
வாகனம் பெ. தே. ஏற்பாடு		40,000

1-4-93 ல் 20,000/= ற்கு வாங்கப்பட்ட வாகனம் ஒன்று 1-1-97 ல் 10,000/= விற்கப்பட்டது. விற்பனை மூலம் கிடைத்த பணம் காசுக்கணக்கில் வரவிலும் வாகனக் கணக்கில் செலவிலும் பதியப்பட்டதே தவிர வேறு எப்பதிலும் இடம்பெறவில்லை பெ. தேய்வு 10% ஆகும்.

தயாரிக்குக:-

- (i) வாகனக் கணக்கு
- (ii) வாகன விற்பனைக் கணக்கு
- (iii) வாகன பெ. தே. ஏற்பாட்டுக் கணக்கு
- (iv) வாகன பெ. தே. கணக்கு

18)

31-03-97 ல் பரிட்சை மீதி

விபரம்	வரவு	செலவு
வாகனம்	150,000	
வாகனம் பெ. தே. ஏற்பாடு		50,000

1-1-93 ல் 10,000/= ற்கு வாங்கப்பட்ட வாகனம் ஒன்று 1-1-97 ல் 6000/= ற்கு விற்கப்பட்டது பெ. தே. 10% ஆகும். பேரேட்டுக் கணக்குகளைத் தயாரிக்குக.

- (i) வாகனக் கணக்கு
- (ii) வாகன விற்பனைக் கணக்கு



(iii) பெ. தே கணக்கு

(iv) வாகன பெ. தே ஏற்பாட்டுக் கணக்கு

19)

31-3-97 ல் பரீட்சை மீதி

விபரம்	வரவு	செலவு
வாகனம்		
வாகன பெ. தே ஏற்பாடு	100,000	40,000

1/1/93 ல் 20,000/= ற்கு வாங்கப்பட்ட வாகனம் ஒன்று 1-10-96 ல் 15,000/= ற்கு விற்கப்பட்டது பெ. தே 10% ஆகும்.

தயாரிக்குக:-

- (i) வாகனக் கணக்கு
- (ii) வாகன தேய்மான ஏற்பாட்டுக் கணக்கு
- (iii) வாகன விற்பனைக் கணக்கு
- (iv) வாகன தேய்மானக் கணக்கு

20)

31-12-97 ல் பரீட்சை மீதி

விபரம்	வரவு	செலவு
வாகனம்		
வாகனம் பெ. தே. ஏற்பாடு	150,000	50,000

1-7-94 ல் 10,000/= க்கு வாங்கப்பட்ட வாகனமொன்று 1-4-97 ல் 6000/= ற்கு விற்கப்பட்டது பெ. தே. ஒடுங்கு பாகு மீதி முறையில் 10% ஆகும்.

தயாரிக்குக:-

- (i) வாகனக் கணக்கு
- (ii) வாகன விற்பனைக் கணக்கு
- (iii) பெ. தே. கணக்கு
- (iv) பெ. தே. ஏற்பாட்டுக் கணக்கு



21)

31-12-97 ல் பரீட்சை மீதி

விபரம்	வரவு	செலவு
வாகனம்	100,000	
வாகனம் பெ. தே. ஏற்பாடு		40,000

1-7-93ல் 20 000/= ற்கு வாங்கப்பட்ட வாகனம் ஒன்று 1-7-97 ல் 18,000/= ற்கு விற்கப்பட்டது பெ. தே. ஒடுங்கு பாகு மீதி முறையில் 10% ஆகும்

தயாரிக்குக:-

- (i) வாகனக் கணக்கு
- (ii) வாகன விற்பனைக் கணக்கு
- (iii) பெ. தே. ஏற்பாட்டுக் கணக்கு
- (iv) வாகன பெ. தே. கணக்கு

22)

31-12-97 ல் பரீட்சை மீதி

விபரம்	வரவு	செலவு
வாகனம்	200,000	
வாகனம் பெ. தே. ஏற்பாடு		40,000

1-1-93 ல் 20,000/= ற்கு வாங்கிய வாகனம் 1-1-97 ல் 30,000/= ற்கு விற்கப்பட்டது. வாகனங்களுக்கு ஒடுங்கு பாகு முறையில் 10% பெறுமானத் தேய்வு செய்யப்படும்.

தயாரிக்குக:-

- (i) வாகனக் கணக்கு
- (ii) வாகன விற்பனைக் கணக்கு
- (iii) வாகன பெ. தே. கணக்க
- (iv) பெ. தே. ஏற்பாட்டுக் கணக்கு

23)

31-12-97 பரீட்சை மீதி

விபரம்	வரவு	செலவு
வாகனம்	200,000	
வாகனம் பெ. தே. ஏற்பாடு		60,000



1-4-93 ல் 12,000/= ற்க வாங்கிய வாகனம் 30-6-97 ல் 10,000/= ற்கு விற்கப்பட்டது. பெ. தே. ஒடுங்கு பாகு முறையில் 5% இடுக.

தயாரிக்குக:-

- (i) வாகனக் கணக்கு
- (ii) வாகன விற்பனைக் கணக்கு
- (iii) பெ. தே. ஏற்பாட்டுக் கணக்கு
- (iv) பெ. தே. கணக்கு

24) 30-6-97 ல் பரிட்சை மீதி

விபரம்	வரவு	செலவு
வாகனம்		
வாகனம் பெ. ஏற்பாடு	60,000	30,000

1-4-92 ல் 10,000/= ற்க வாங்கிய வாகனம் 1-1-97 ல் 6,000/= ற்கு விற்கப்பட்டது. பெ. தே. ஒடுங்கு பாகு முறையில் 20% ஆகும்..

தயாரிக்குக:-

- (i) வாகனக் கணக்கு
- (ii) வாகன விற்பனைக் கணக்கு
- (iii) வாகன பெ. தே. ஏற்பாட்டுக் கணக்கு
- (iv) வாகன பெ. தே. கணக்கு

25) 30-6-97 ல் பரிட்சை மீதி

விபரம்	வரவு	செலவு
வாகனம்		
வாகனம் பெ. ஏற்பாடு	150,000	60,000

1-1-91 ல் 30,000/= ற்க வாங்கிய வாகனம் 1-1-97 ல் 20,000/= ற்கு விற்கப்பட்டது. பெ. தே. ஒடுங்கு பாகு முறையில் 10% ஆகும்.

தயாரிக்குக:-

- (i) வாகனக் கணக்கு
- (ii) வாகன விற்பனைக் கணக்கு
- (iii) பெ. தே. கணக்கு
- (iv) வாகன பெ. தே. ஏற்பாட்டுக் கணக்கு



26)

31-3-97 ல் பரிட்சை மீதி

விபரம்	வரவு	செலவு
வாகனம்	200,000	
வாகனம் பெ. ஏற்பாடு		80,000

1-1-92 ல் 20,000/= ற்க வாங்கிய வாகனம் 1-1-97 ல் 15,000/= ற்கு விற்கப்பட்டது. விற்பனை மூலம் கிடைத்த பணம் காசுக்கணக்கில் வரவிலும் வாகனக் கணக்கில் செலவிலும் பதிந்ததே தவிர வேறு பதிவுகள் இடவில்லை பெ. தே. ஒடுங்கு பாகு முறையில் 10% ஆகும்.

தயாரிக்குக:-	
(i)	வாகனக் கணக்கு
(ii)	வாகன விற்பனைக் கணக்கு
(iii)	பெ. தே. கணக்கு
(iv)	வாகன பெ. தே. ஏற்பாட்டுக் கணக்கு

27)

31-12-97 ல் பரிட்சை மீதி

விபரம்	வரவு	செலவு
இயந்திரம்	100,000	
இயந்திர பெ. தே. ஏற்பாடு		40,000

1-1-93 ல் 20,000/= ற்க வாங்கிய வாகனம் ஒன்று 1-1-97 ல் 15,000/= ற்கு விற்கப்பட்டது. பெ. தே. ஒடுங்கு பாகை முறையில் 20% ஆகும்.

தயாரிக்குக:-	
(i)	இயந்திர கணக்கு
(ii)	இயந்திர விற்பனைக் கணக்கு
(iii)	பெ. தே. கணக்கு
(iv)	பெ. தே. ஏற்பாட்டுக் கணக்கு

28)

31-12-97 ல் பரிட்சை மீதி

விபரம்	வரவு	செலவு
இயந்திரம்	80,000	
இயந்திர பெ. தே. ஏற்பாடு		30,000



1-10-89 ல் 15,000/= ற்க வாங்கிய வாகனம் ஒன்று 1-10-97 ல் 10,000/= ற்கு விற்கப்பட்டது. பெ. தே. ஒடுங்கு பாகு முறையில் 5% ஆகும்.

- தயாரிக்குக:-
- (i) வாகன கணக்கு
  - (ii) இயந்திர விற்பனைக் கணக்கு
  - (iii) பெ. தே. கணக்கு
  - (iv) பெ. தே. ஏற்பாட்டுக் கணக்கு

29) நந்தன் என்பவர் வாகனங்களை பராமரித்து வருகின்றார் 30-06-96 ல் அவருக்க பின்வரும் வாகனங்கள் சொந்தமாக இருந்தன.

வாகனம்	இலக்கம்	வாங்கிய திகதி	கொள்விலை
A	10	04/02/91	80 000
B	20	09/08/93	75 000
C	30	10/02/94	120 000
D	40	09/03/96	125 000

வாகனங்கள் எத் திகதியில் வாங்கப்பட்டு அவை நிதியாண்டு முடிவடைந்த போது நிறுவனத்தில் தொடர்ந்து கைவசம் இருக்குமாயின் ஒரு முழு ஆண்டுக்குரிய தேய்மான ஏற்பாடு ஆக அதன் கொள்விலையில் 20% ஏற்பாடு செய்வது வழக்கம் விற்றுவிடும் ஆண்டு காலத்தில் தேய்மானமானது எதுவும் கணிக்கப்படுவது கிடையாது.

30/06/97 ல் முடிவடைந்த ஆண்டில் வாகனம் தொடர்பான நடவடிக்கை பின்வருமாறு

04/07/96 B 20 இலக்க வாகனம் 50,000/= ற்கு விற்கப்பட்டது. 05-08-96 ல் E 50 இலக்க வாகனம் 100,000/= வாங்கப்பட்டது. 04-10-96 ல் D 40 இலக்க வாகனத்துடன் 30,000/= காசுகொடுத்து 100,000/= விலை குறிக்கப்பட்ட F 60 வாங்கப்பட்டது 30-06-97 ல் முடிவடைந்த ஆண்டுக்குரிய வாகனம் தொடர்பாக தேவையான பேரேட்டுக் கணக்குகளை செய்க.



30) வசந்தி என்பவர் வாகனங்களை பராமரித்து வருகின்றார் 30-06-96 ல் அவருக்கு பின்வரும் வாகனங்கள் சொந்தமாகவிருந்தன.

வாகனம்	இலக்கம்	வாங்கிய திகதி	கொள்விலை
A	10	04 - 02 - 91	200 000
B	20	05 - 09 - 93	120 000
C	30	06 - 09 - 94	180 000
D	40	02 - 02 - 95	100 000

வாகனங்கள் எந்தத் திகதியிலும் வாங்கப்பட்டு அவை நிதியாண்டு முடியும் போது நிறுவனத்தில் தொடர்ந்து கைவசம் இருக்குமாயின் ஓர் ஆண்டிற்குரிய தேய்மானம் ஏற்படாக அதன் கொள்விலையில் 20% ஏற்பாடு செய்வது வழக்கம். விற்றுவிடும் ஆண்டு காலத்தில் தேய்மானம் ஒன்றும் கணிக்கப்படுவது கிடையாது. 30-06-97 ல் முடிவடைந்த ஆண்டில் வாகனம் தொடர்பான நடவடிக்கை பின்வருமாறு

- 1) 10-10-96 D 40 இலக்க வாகனம் 80 000/= விற்கப்பட்டது.
- 2) 12-12-96 ல் E 50 இலக்க வாகனம் 75 000/= ற்கு வாங்கப்பட்டது
- 3) 04-02-97 ல் E 50 இலக்கத்துடன் 25 000/= காசும் கொடுத்து 150 000 விலை குறிக்கப்பட்ட F 60 வாங்கப்பட்டது. 30-06-97ல் முடிவடைந்த ஆண்டுக்குரிய தேவையான பேரேட்டுக் கணக்குகளைத் தயாரிக்குக.

31) பின்வரும் நாட்குறிப் பேட்டு பதிவுகளிலிருந்து பயன்படுத்திப்பட்டுள்ள பொருத்தமான தேய்மானக் கணக்கீட்டு முறையை இனங்கண்டு பெயரிடுக.

	வரவு	செலவு
(i) தேய்மானக் கணக்கு	XX	
நிலையான சொத்துக் கணக்கு		XX
(ii) தேய்மானக் கணக்கு	XX	
தேய்மான ஏற்பாடு		XX
(iii) தேய்மானக் கணக்கு	XX	
ஆழ்நிதியக் கணக்கு		XX
ஆழ்நிதி முதலீட்டுக் கணக்கு	XX	
க்காசு		XX



32) (i) பின்வரும் அட்டவணைமீன் வெற்றிடங்களை நிரப்புக.

சொத்துக்கள்	கொள்விலை ரூபா	தேய்மானத்திற்கான ஏற்பாடு ரூபா	விற்பனை விலை ரூபா	விற்பனையில் இலாபம் நட்டம் ரூபா
பொறித் தொகுதி	20000	5000	6000	.....
மோட்டார்	.....	18000	10000	4000 இலாபம்
வாகனங்கள்				
தளபாடம்	6000	.....	3000	2000 நட்டம்
அலுவலக சாதனம்	8000	2000	.....	1000 இலாபம்

(ii) ரூபா 50000/= தொகைக்க வாங்கப்பட்ட ஒரு சொத்து வேறுபட்ட தேய்மான முறைகளைப் பயன்படுத்தித் தேய்மானம் செய்யப்பட்டது. இவ்வாறு முதலாம், இரண்டாம் ஆண்டுகளின் இறுதியில் கணிக்கப்பட்ட தேய்மானங்கள் கீழே தரப்பட்டுள்ளன. தேய்மானத்தைக் கணிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட முறை ஒவ்வொன்றையும் பெயரிடுக?

	முதலாம் ஆண்டு ரூபா	இரண்டாம் ஆண்டு ரூபா
(அ) ஆண்டொன்றுக்கு 10 சதவீதப்படி	5000	5000
(ஆ) ஆண்டொன்றிற்கு 20 சதவீதப்படி	10000	8000
(இ) ஆயுட்காலம் 4 ஆண்டுகளாக எடுக்கப்பட்டது	20000	15000
(ஈ) ஆயுட்காலம் 4 ஆண்டுகளாகவும் முதலீட்டின் மீதான வட்டி 10 சதவீதமாகவும் எடுக்கப்பட்டது	10776	10776



33) (அ) 1990-04-01 இல் சுகத் ரூபா 30000/= ஆகிய தொகைக்குப் பொறியொன்றை கொள்வனவு செய்தார். பொறியின் தரவித்தந்திரியம் ரூபா 5000/= ஆக இருந்தது. பொறியின் பயனுள்ள ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும். எஞ்சிய பெறுமானம் 7000/= ரூபா ஆகும். தேய்மானத்திற்கு ஆண்டுதோறும் நேர்கோட்டு முறையில் ஏற்பாடு செய்யப்படுதல் வேண்டும். தேய்மானத்தின் வீதத்தைக் காணும்படி நீர்கேட்கப்படுகின்றீர்.

(ஆ) 1992-04-01 இல் சுகத் 50,000/= ரூபாவிற்கு இன்னுமொரு பொறியை வாங்கினார். 18,000/= ரூபாவைக் காசாக செலுத்துவதன் மூலமும் 1990-04-01 இற் கொள்வனவு செய்யப்பட்ட பழைய பொறியை கைமாற்றம் செய்வதன் மூலமும் கொடுக்கல் வாங்கல் தீர்க்கப்பட்டது. பழைய பொறியை கைமாற்றப் பெறுமானம் ரூபா 32,000/= ஆக இருந்தது.

மேற்போந்த கொடுக்கல் வாங்கல்களைப் பதியும் குறிப்பீட்டுப் பதிவுகளைத் தருமாறு நீர்கேட்கப்படுகின்றீர்.

34) புடவை உற்பத்தி செய்யும் விடாபாரமான வரையறுத்த சமந்தி கம்பனி கணக்கேடுகளில் பொறித்தொகுதி, இயந்திர சாதனம் ஆகியவற்றிற்குக் கொள்விலையில் ஆண்டுக்கு 20% சதவீதப்படி தேய்மானம் ஏற்பாடு செய்கின்றது. புதிதாகக் கொள்வனவு செய்து நிதியாண்டு முடிவில் தொடர்ந்து கைவசம் இருக்கும். (புதிய) பொறிகளுக்கு அவை கொள்வனவு செய்யப்பட்ட ஆண்டுக்கு ஒரு முழு ஆண்டுக்குத் தேய்மானம் ஏற்பாடு செய்யப்படுகின்றது. விற்பனை செய்யப்படும் ஆண்டுக்கு தேய்மானம் எதுவும் பிரிக்கப்படுவதில்லை கம்பனிக் கணக்கேடுகளில்

அ) பொறிகளுக்கு (கொள்விலையில்)

ஆ) தேய்மானத்துக் கான ஏற்பாடுக்கும் வேறு வேறாக கணக்குகள் வைத்திருக்கின்றது.

பொறிகளின் விற்பனையால் உண்டாகும் இலாபம் அல்லது நட்டம் இலாப நட்ட கணக்குக்கு மாற்றப்படுகின்றது.

1983 மார்ச் 31 இல் இருந்த பொறிகளின் மூலதனச் செலவீனம் பின்வருமாறு ஏற்பட்டுள்ளது.

	ரூபா
1978 மார்ச் 31 இற்கு முன் கொள்வனவு செய்தவை	101000
1980 மார்ச் 31 வரையான ஆண்டில் கொள்வனவு செய்தவை	60000
1981 மார்ச் 31 வரையான ஆண்டில் கொள்வனவு செய்தவை	75000
1982 மார்ச் 31 வரையான ஆண்டில் கொள்வனவு செய்தவை	60000
1988 மார்ச் 31 வரையான ஆண்டில் கொள்வனவு செய்தவை	40000



1984 மார்ச் 31 வரையான ஆண்டு காலத்திற் பொறிகளின் விற்பனையும் கொள்வனவும் பற்றிய விபரங்கள் பின்வருமாறு

பொறிஇல	கொள்வனவு	விற்பனை	கொள்விலை விற்பனைவிலை	
	தேதி	தேதி	ரூபா	ரூபா
FTP 012	10-2-1978	25-2-1984	15000	2400
FTP 075	20-3-1980	25-2-1984	80000	15000
FTP 102	14-8-1991	25-2-1984	30000	4200
FTP 123	10-4-1983	25-2-1984	20000	18000
FTP 124	20-2-1984	.....	25000	.....

### நீர் செய்ய வேண்டியவை

அ) 1984 மார்ச் 31 இல் முடிவுற்ற ஆண்டுக்குப் பிரிக்கப்பட்ட தேய்மானம் கணிக்கப்பட்ட முறையைக் காட்டுக.

ஆ) 1984 மார்ச் 31 இல் முடிவுற்ற ஆண்டுக்கான பின்வரும் கணக்குகளை எழுதுக.

- 01) பொறித் தொகுதி இயந்திரசாதன கணக்கு
- 02) பொறித் தொகுதி இயந்திர சாதன தேய்மான ஏற்பாட்டு கணக்கு
- 03) பொறிகளின் கையளித்தற் கணக்கு

35)

அ) 01) பெறுமான தேய்வு என்பதன் பொருள் என்ன?

02) பெறுமான தேய்வின் தொகையைத் தீர்மானிப்பதில் கருத்திற் கொள்ளக்க ஏதுக்கள் எவை?

03) இலங்கை கணக்கீட்டு நியமம் இல 08 இல் குறிப்பிட்டதற்கிணங்க பெறுமான தேய்விற்கான சொத்துக்கள் எவை?

ஆ) வரையறுக்கப்பட்ட அனில் கம்பனி ரூபா 70000 பெறுமதியான வாகனம் ஒன்றை கொள்வனவு செய்தது வாகனத்தின் பயன்பாட்டுக்குரிய ஆயுட்காலம் 8 வருடங்களென மதிப்பிடப்பட்டதோடு எஞ்சிய பெறுமானம் ரூபா 10000 எனவும் கொள்ளப்பட்டது எனினும் இரண்டு ஆண்டுகளின் பின் வாகனத்தின் பயன்பாட்டுக்குரிய ஆயுள் இன்னும் 2 ஆண்டுகள் மட்டுமே என கணக்கிடப்பட்டது வாகனமானது நேர்கோட்டு முறையில் பெறுமானத் தேய்வுக்குள்ளானதெனக் கருத்திற்கொண்டு



## பின்வருவம் வினாக்களுக்கு விடை தருக.

- 01) பெறுமான தேய்வுக் கணக்கிற்கான ஏற்பாடுகளில் இரண்டாம் ஆண்டு முடிவில் தோன்றும் தொகை என்ன?
- 02) இரண்டாம் ஆண்டு முடிவில் வாகனத்தின் பெறுமானத்தேய்வு மதிப்பு என்ன?
- 03) மூன்றாம் ஆண்டிற்கான பெறுமான தேய்வு என்ன?
- 04) மூன்றாம் ஆண்டின் முதலில் வாகனம் ரூபா 10000 இற்கு விற்கப்பட்டால் இக் கொடுக்கல் வாங்கலின் இலாபம் அல்லது நட்டம் என்ன?
- 05) 4 இல் கூறப்பட்டதற்கு நாட்குறிப்பு பதிவு எழுதுக.

36) 1985 ஜனவரி 1 இல் உற்பத்தி வியாபாரமொன்றை ஆரம்பித்த டிங்கிரிபண்டா என்பவர் 1988 நொவம்பர் மாதத்தில் காலமானார். 1985 இலிருந்து 1987 வரையுள்ள நிதி வருடங்களுக்கான இறுதிக் கணக்குகள் தயாரிக்கப்பட்டிருந்தன. எனினும் நிலையான சொத்துகளுக்கான கணக்குகள் பேணப்பட்டிருக்கவில்லை. பொறி விசூட்சம், பொறித் தொகுதிகளுக்கான பின்வரும் தகவல்கள் தரப்பட்டுள்ளன.

	1985	1986	1987
	ரூபா	ரூபா	ரூபா
டிசெம்பர் 31ல் பொறிவிசூட்சமும் பொறித் தொகுதியும் கிரயத்தில்	50000	50000	60000
கழிக்க திரண்ட தேய்மானம்	10000	18000	23520
பதிலளித்த பின்னிருந்த பெறுமதி	40000	32000	36480

பொறிகளை முடிவுசெய்தற் முடிவுசெய்தல் முதலாவது	முடிவுசெய்தல் தேதி	கொள்வனவுத் தேதி	மூலக்கிரயம் ரூபா	விற்பனையின் வருவாய்ரூபா
முடிவுசெய்தல்	87.01.01	85.01.01	10000	5500
இரண்டாவது முடிவுசெய்தல்	88.01.01	85.01.01	25000	15000

விற்பனையாகிய பொறிகளுக்குப் பதிலாக புதிய பொறிகள் அதே தினம் வைக்கப்பட்டன.



87.10.01 இல் கொள்வனவு செய்த பொறியின் கிரயம் செவ்வை பார்த்தலுக்குக் கிடைக்கவில்லை 88.01.01 இல் கொள்வனவு செய்த பொறியின் கிரயம் 12000/= ரூபாவாகும்.

(அ) இவ்வியாபாரத்தில் உபயோகித்திருக்கும் தேய்மான முறையை எடுத்துரைக்குமாறும்.

(ஆ) 85.01.01 இலிருந்து 88.12.31 வரையுள்ள காலத்திற்கு.

(i) பொறி விருட்சு, பொறித் தொகுதிக் கணக்கையும்

(ii) பொறி விருட்சு பொறித் தொகுதி தேய்மான ஏற்பாட்டுக் கணக்கையும்,

(iii) பொறிவிருட்சு பொறித் தொகுதி முடிவுசெய்தற் கணக்கையும், தயாரிக்குமாறும் நீர் கேட்கப்படுகிறீர்.

37) வரையறுத்த கஜபா கம்பனியின் ஏடுகளிலிருந்து 01.04.1989 ல் இருந்தபடி பின்வரும் மீதிகள் பெயர்த்தெடுக்கப்பட்டன. பொறி விருட்சமும் பொறித் தொகுதியும் ரூபா 744000 பொறி விருட்சமும் பொறித் தொகுதி மீது தேய்மானத்திற்கான ஏற்பாடு ரூபா 595200

கம்பனியின் கொள்கை, பொறிவிருட்சம் பொறித் தொகுதியின் ஆண்டுறுதி மீதியின் மீது ஆண்டொன்றுக்கு 20% படி தீர் கோட்டு முறைக்கமைய தேய்மானத்திக்கு ஏற்பாடு செய்வதாகும். கம்பனி தான் 1988 செவ்வம்பர் மாதம் ரூபா 72000/= விலைக்குக் கொள்வனவு செய்த பொறியொன்றை 1989 செப்ரெம்பர் மாதம் ரூபா 26000/= ற்கு விற்குது. பொறியின் மீது ஏற்பட்ட மேலதிக நிறுவதற் செலவுகள் ரூபா 8000/= ஆகும் இப்பொறி 1988 ஜனவரி மாதம் ரூபா 12600/= ஆன செலவில் பழுது பார்க்கப்பட்டது. பொறி விருட்சத்தின் இயலளவை அதிகரிப்பதற்காக 8800/= ரூபாச் செலவில் புதிய மொட்டாரொன்று 1988 டிசெம்பர் மாதம் பொருத்தப்பட்டது. விற்கப்பட்ட பொறிக்குப் பதிலாக அதே தினம் ரூபா 8000/= நிறுவதற் கட்டணம் உட்பட ரூபா 85000/= விலையில் புதிய பொறி விருட்சமொன்று தாபிக்கப்பட்டது.

**பின்வருவனவற்றைக் கண்குமாறு நீர் கேட்கப்படுகிறீர்:**

i) 31.3.1990 இல் இருந்தபடி கிரயத்தில் பொறிவிருட்சம் பொறித்தொகுதியின் மீதி.

ii) 31.3.1990 இல் பொறிவிருட்சம் பொறித்தொகுதியின் தேய்மானத்திற்கான ஏற்பாடு.

iii) பொறிவிற்பனை மீதான இலாபநட்டம்



38) 1984 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி ஒரு கம்பனி பொறியொன்றை 250000 ரூபாவுக்கு கொள்வனவு செய்தது. அப்பொறியைத் தாபித்தற்கு 24000 ரூபாய் செலவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து வந்த மூன்று ஆண்டுகளில் அப்பொறி தொடர்பில் பின்வரும் கொடுக்கல் வாங்கல்கள் நிகழ்ந்தன.  
கொள்வனவு:-

பொறி இல 2 1985 யூலை 1 ஆந் திகதி 140000 ரூபாக்கு  
பொறி இல 3 1986 யூலை 1 ஆந் திகதி 280000 ரூபாக்கு

விற்பனைகள்:-

பொறி இல 2 1987 யூன் 30 ஆந் திகதி 100000 ரூபாய்க்கு ஒவ்வொன்றும் திசெம்பர் 31ம் திகதியன்று ஆண்டொன்றுக்கு 20 சதவீதப்படி நிலையான தவணை முறைமைக்கு ஏற்ப தேய்மானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  
1984 முதல் 1987 ஆம் ஆண்டு வரை கம்பனியின் ஏடுகளிலே தோன்றுவது போல பின்வரும் கணக்குகளைச் சமர்ப்பிக்க.

- (i) பொறிகள் கணக்கு
- (ii) பொறிகள் கணக்கின் தேய்மானத்திற்கான ஏற்பாடு
- (iii) பொறிகள் கணக்கின் தேய்மானம்

39) அ) 1990-04-01 இல் சுகத் ரூபா 30000/= ஆகிய தொகைக்குப் பொறி ஒன்றை கொள்வனவு செய்தார். பொறியைத்தாபித்தற் கிரயம் ரூபா 5000/= ஆக இருந்தது. பொறியின் பயனுள்ள ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும். எஞ்சிய பொறுமானம் ரூபா 7000/= ஆகும். தேய்மானத்திற்கு ஆண்டு தோறும் நேர் கோட்டு முறையில் ஏற்பாடு செய்யப்படுதல் வேண்டும் தேய்மானதின் வீதத்தைக் காணும்படி நீர் கேட்கப்படுகிறீர்.

ஆ) 1992-04-10 இல் சுகத் ரூபா 50000/= இற்கு இன்முமொரு பொறியை வாங்கினார் 18000/= ரூபாவைக் காசாகச் செலுத்துவதன் மூலமும் கொடுக்கல் வாங்கல் தீர்க்கப்பட்டது. பழைய பொறியின் கைமாற்றல் பெறுமானம் ரூபா 3200 ஆக இருந்தது. மேற்போந்த கொடுக்கல் வாங்கல்களைப் பதிவுக் குறிப்பேட்டுப் பதிவுகளைத் தருமாறு நீர் கேட்கப்படுகிறீர்.

இ) பாஸா உற்பத்திக் கம்பனியின் பொதுப் பேரேட்டிலிருந்து 1992 ஜனவரி 1 ஆந் திகதியன்று இருந்தபடி, பின்வரும் மீதிகள் பெயத்தெடுக்கப்பட்டன.

	ரூபா
கணியும் கட்டடங்களும்	500000
பொறிவிருட்சமும் பொறித்தொகுதியும்	125000



உற்பத்தி இயலாமை அதிகரிக்கச் செய்தமைக்காக 1992 ஆம் ஆண்டில் விரிவுபடுத்தல் நிகழ்ச்சித் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

- (i) ரூபா 175000 ஆன விலைக்குப் புதிய காணியொன்று கொள்வனவு செய்யப்பட்டது. உறுதிகளைத் தயாரிப்பதில் செலவிட்ட சட்டமுறைக் கட்டணங்கள் ரூபா 25000 ஆகும்.
- (ii) ஏற்கனவே இருந்த பொறித்தொகுதியை கழற்றி அகற்றி மீளநிறுவுவதற்கு ரூபா 50000 செலவிடப்பட்டது.
- (iii) புதிய பொறித் தொகுதியொன்று ரூபா 150000 ஆன விலையிற் கொள்வனவு செய்யப்பட்டது. புதிய பொறித்தொகுதியின் ஏற்றியிறக்கற் கட்டணம் ரூபா 7500 நிறுவுதற் கட்டணம் ரூபா 16000 ஆகியன கம்பனியினாற் செலுத்தப்பட்டன.
- (iv) தொழிற்சாலைக் கட்டடத்திற்குத் தீந்தையடிப்பதற்கு ரூபா 12000 செலவிடப்பட்டது.
- (v) ஏற்கனவே இருந்த பொறித்தொகுதியல் மாற்றங்களைச் செய்வதற்கு ரூபா 6000 ஆகிய தொகை செலவிடப்பட்டது. இம் மாற்றங்கள் காரணமாக பொறித் தொகுதியின் உற்பத்தி இயலாமை அதிகரித்தது.

(அ) 1992.12.31 இல் முடிவுற்ற ஆண்டிற்குப் பின்வருனவற்றைத் தயாரிக்குமாறு நீர் கேட்கப்படுகின்றீர்.

(i) காணி, கட்டடங்கள் கணக்கு

(ii) பொறிவிருட்ச, பொறித்தொகுதிக் கணக்கு

(ஆ) "அ" விற்கான உமது விலையில் மேலே தரப்பட்ட தகவல்களுள் எதனையும் நீர் பயன்படுத்தவில்லை எனின் அதற்கான காரணங்களை எடுத்துரைக்க.

40) மலித் கம்பனி பொறியொன்றை ரூபா 24,0000/= இற்கு கொள்வனவு செய்து அதனை 4 ஆண்டுகளுக்குப் பயன்படுத்த கருதுகிறது. 4ம் ஆண்டின் இறுதியில் அது பயனற்ற பொருளாக ரூபா 15,000/= இற்கு விற்கப்படும்.



அ) முதல் இரு ஆண்டுகளும் தொடர்பில் ஆண்டொன்றிற்கு 50% ஒன்றும் நிலுவை முறையைப் பயன்படுத்தி ஆண்டுக்குரிய தேய்மான கட்டணத்தை கணிக்க.

ஆ) கம்பனி ஆண்டொன்றிற்கு 50% குன்றும் நிலுவை முறையைக் கையாண்டு பொறியை இரு ஆண்டுகளுக்கு தேய்மானம் செய்தது என கருதுக. பின்னர் இரண்டாம் ஆண்டின் இறுதியில் பொறி ரூபா 125,000/= தொகையான காசிற்கு விற்கப்பட்டது. பொறி விற்பனை செய்யப்பட்டமையைப் பதிவதற்கான குறிப்பேட்டு பதிவுகளை (காசு உட்பட) தருக.

இ) கம்பனி ஆண்டொன்றிற்கு 50% குன்றும் நிலுவை முறையைக் கையாண்டு பொறியை இரு ஆண்டுகளுக்கு தேய்மானம் செய்தது என கருதுக. கம்பனி மூன்றாவது ஆண்டு தொடக்கம் தேய்மான முறையை நேர்கோட்டு முறைக்கு மாற்ற கருதியது. மூன்றாம் ஆண்டின் இறுதியிலும் நான்காம் ஆண்டின் இறுதியிலும் பொறியானது ஐந்தொகையில் எவ்வாறு தோன்ற வேண்டும் என (அது தொடர்பான எவையேனும் குறிப்புகள் உட்பட) எடுத்துக் காட்டுக.

41)

அ) நிதிக் கூற்றுகளில் வெளிப்படுத்தப்பட வேண்டிய நிலையான சொத்துக்களின் தேய்மானம் தொடர்பாக இலங்கை கணக்கீட்டு நியமம் 8 இல் கூறப்பட்டுள்ள 4 விடயங்கள் யாவை?

ஆ) வரையறுக்கப்பட்ட அசோகா கம்பனியின் சொத்துகள் தொடர்பான தகவல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. இலங்கை கணக்கீட்டு நியமம் 08 இன் அடிப்படையில் பின்வரும் சொத்துகளின் பெறுமான தேய்வுக்குட்படாத சொத்துக்கள் என வெவ்வேறாக பட்டியலற்றபடுத்துக.

விற்பனைக்கான மோட்டார் வாகனம்

நன்மதிப்பு

ஆக்கவரிமை

காணி

தளபாடங்களும் உபதரணங்களும்

வாடகைக்குப் பெற்ற கட்டிடங்கள்

குத்தகைக்குப் பெற்ற பொறியும் உபகரணங்களும்



இ) நிமல் என்பவர் 1992-04-01 இல் ஒவ்வொன்றும் ரூபா 118000 வீதம் இரு பொறித் தொகுதிகளைத் கொள்வனவு செய்தார். அவைகளை நிமலின் வியாபார தளத்திற்கு கொண்டு வருவதற்கு வண்டி கூலியாக ரூபா 5000 வும் அவைகளின் ஆயுள் கால முடிவில் ரூபா 10000 அழிவுப் பெறுமானம் கொண்டிருந்தன. இப் பொறிகளுள் ஒன்று 1995-12-31 அன்று ரூபா 42800 இற்கு விற்பனை செய்யப்பட்டது. நேர்கோட்டு (கிரயம்) முறைக்கமைய ஆண்டுக்கான தேய்மானம் கணிக்கப்பட வேண்டும். பின்வருவனவற்றை தயாரிக்குமாறு நீர் வேண்டப்படுகின்றீர்.

அ) பெறுமானத் தேய்வு சதவீதத்தைக் கணிக்க

ஆ) 1995-12-31 இல் முடிவடைந்த ஆண்டுக்கு பின்வரும் கணக்குகள்

(01) பொறி தொகுதி கணக்கு

(02) பொறி தொகுதி தேய்மான (ஏற்பாட்டு கணக்கு)

(03) பொறி தொகுதி நீக்கல் கணக்கு

42)

அ) இலங்கை கணக்கீட்டு நியமம் 08 இன் தேய்மானத்திற்கான மதிப்பீடு தொடரில் நிதிக் கூற்றுக்களில் தேய்மானம் தொடர்பான வெளிப்படுத்தல்களை குறிப்பிடுக.

ஆ) ஒரு வியாபாரத் தாபனம் ரூபா 160000 இற்கு ஒரு பொறியைக் கொள்வனவு செய்தது ஒழுங்கு மீதி முறையை பயன்படுத்தி 25% என்ற வீதத்தில் தேய்மானம் செய்யப்படும் தேய்மான கணக்கிற்கு எது வித வீதத்தில் தேய்மானம் செய்யப்படும் தேய்மான கணக்கிற்கு எது வித ஏற்பாடும் பேணப்படவில்லை.

(i) முதல் ஆண்டிற்கான தேய்மானத் தொகையைப் பதிவு செய்வதற்கான குறிப்பேட்டு பதிவைத் தருக.

(ii) இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தேரிய ஏட்டுப் பெறுமானம் என்னவாக இருக்கும்.

(iii) எஞ்சிய பயனுள்ள ஆறு ஆண்டு வாழ் நாட்களுக்கு நேர் கோட்டு முறை பொருத்தமாக அமையம் என்றும் அக்கால்ப் பகுதியின் இறுதியில் எஞ்சிய பெறுமானம் இராது என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் பணிப்பாளர்கள் தீர்மானித்தனர். மூன்றாம் ஆண்டிற்கான தேய்மான தொகை என்னவாக இருக்கும்.

(iv) முதலாம் இரண்டாம் மூன்றாம் ஆண்டுகளுக்கான பொறிகணக்கை தயாரிக்குமாறு கேட்கப்படுகின்றீர்.



(இ பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ள தகவல்களைப் பயன்படுத்தி பொறி முடிவு செய்தற் கணக்கையும் தயாரிக்குமாறு நீர் கேட்கப்படுகிறீர்.

நிலையான சொத்துக்கள்	கிரயம் ரூபா	தேய்மானத்திற்கான ரூபா	ஏற்பாடு ரூபா	விற்பானவிலை ரூபா
பொறி	75000		30000	40000
மோட்டார் வாகனம்	150000		90000	125000

43)

31-12-97 ல் பரீட்சை மீதி

வாகனம் (கிரயத்தில்)	60,000
வாகன தேய்மான ஏற்பாடு	20,000

நடப்பு ஆண்டில் 5000 ரூபா காசாக கொடுத்தும் 3000 ரூபா மதிப்பீட்டும் பழைய வாகனம் ஒன்று 1-4-97 ல் கொடுக்கப்பட்டு புதிய வாகனம் ஒன்று வாங்கப்பட்டது பகுதி மாற்றாக கொடுத்த வாகனத்தின் கிரயம் 10000 ரூபா ஆகும். இது 1-10-93 ல் கொள்வனவு செய்யப்பட்டது. புதிய வாகனம் கொள்வனவு சம்பந்தமாக கொடுக்கப்பட்ட காசிற்கு மட்டும் காசுக்கணக்கில் செல்லும் வாகனக் கணக்கில் வரவிலும் பதிவு செய்தது தவிர வேறு பதிவு இல்லை. பெறுமானத் தேய்வு கிரயத்தில் 10% ஆகும்.

44)

31-12-97 ல் பரீட்சை மீதி

வாகனம் (கிரயத்தில்)	120,000
வாகன தேய்மான ஏற்பாடு	40,000

நடப்பு ஆண்டில் 10000 ரூபா காசாக கொடுத்தும் 5000 ரூபா மதிப்பீட்டும் பழைய வாகனம் ஒன்று கொடுக்கப்பட்டு புதிய வாகனம் ஒன்று வாங்கப்பட்டது. பகுதி மாற்றாக கொடுத்த வாகனம் 1-10-94 ல் 20000 ரூபாவிற்கு வாங்கப்பட்டதாகும். புதிய வாகனம் கொள்வனவு சம்பந்தமாக கொடுக்கப்பட்ட காசிற்கு மட்டும் காசுக்கணக்கில் செல்லும் வாகனக் கணக்கில் வரவிலும் பதிவு செய்தது தவிர வேறு பதிவு இல்லை. இந்நடவடிக்கை நிறுவனத்தில் 1/10/92 இல் இடம்பெற்றது. பெறுமானத்தேய்வு 10% ஆகும்.



வாகனம் (கிரயத்தில்)

150000

வாகன தேய்மான ஏற்பாடு

60000

செம்மையாக்கல்: நடப்பு ஆண்டில் 1-4-97 இல் 6000 ரூபா காசாக கொடுத்தும் 4000 ரூபா மதிப்பீட்டும் பழைய வாகனம் ஒன்று கொடுக்கப்பட்டு புதிய வாகனம் ஒன்று வாங்கப்பட்டது. பகுதி மாற்றாக கொடுத்த வாகனத்தின் 1-7-93ல் 12000 ரூபாவுக்கு வாங்கப்பட்டது. புதிய வாகனம் கொள்வனவு சம்பந்தமாக கொடுக்கப்பட்ட காசிற்கு மட்டும் காசுக்கணக்கில் செல்லும் வாகனக் கணக்கில் வரவிலும் பதிவு செய்தது தவிர வேறு பதிவு இல்லை. பெறுமானத் தேய்வு 10% ஆகும்.

Job No : R98 - 236